Rates

Subscriptions:

Inland Rs. 15-00 per year

Foreign Rs. 20-00 : **

Single copy 40 cts. (including postage)

Advertisement : On application

In Alemoriam : Rs. 12-50 per insertion ((within 4 inches)

Rs. 15.00 for two insertions (within 6 inches)

Calendar of Events



Registered as a Newspaper

(Established 1841)

Vol. 128.

JAFFNA, FRIDAY, 27TH SEPTEMBER 1968

No. 37.

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

October 7-13 Christian Home Week,

October 12 Ohrlatian Home Featival.

October 13

A Service of Thanksgiving for the life of Mr. S. V. Balasing-ham at the Cathedral Chorch, Vadduko'dal at 5 p. m.

0

Y. M. C. A. SECRETARIES" REFRESHER COURSE

REFRESHER COURSE

The seventh Refresher Course the Y. M. O. A. Schretatica Caylon was held at the Y. W. A. Union Piece, Golombo, from a lith to the Course was "The the Course was "The the Course was "The sense of our Calling," The sense of our Calling," The sense of our Course was "The sense in our Country," was sirested by Mr. Almeley Samstawer, Prededent of the Caylon and Christian Albert Samstawer, Prededent of the Caylon and Christian Albert Samstawer, Prededent of the Caylon and Christian Albert Samstawer, Carling, Fraternal Secretary, Grunna Y. M. C. A. Movement, Tree other addressee were livered by Mr. R. Lee Johnston in The Challenge of our stilling of the Caylon and the Caylon a

NEW GOVERNMENT AGENT,

ir. G. Lujskens, Commissioner formandity Eurobies, has been meet Government at Agent, Jaffar, lates of Mr. Vernon Abeysekars, titles on dutter as Post or General, Mr. Absysekers the vacancy orealed by the totment of former Post Master at as Fernanent Secretary he Miolater of Communications, e changes come into effect the 1st of October.

WEDDING

Nicholas — Nathanael

Nicholas — Nathanael

The Methodist Castrch, Kolling, was the scene of a Pt by

The was the was the was the was the was

The was the was the was the was the was

The was the was the was the was the

The was the was the was the was the was

The was the was the was the was the was the

The was the was the was the was the was the

The was the was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the

The was the was the was the was the was the

The was the was the was the was the was the

The was the was the was the was the was the

The was the wa

The Rev. Dr. Sydney Kitteldge Bunker.

was received list no from Amerca doubt that occurred the Bow De, S. K. Freeddant of Jaffman and the Bow De. Bow Jersey, for a the blood vessels fradal about a month on he had had to more operations and insily lif. However, but he would be that the news has obtaing.

Jalica College, Vaddu-

koddal, succeeding the Rev. John Bloknell, who died in Dicember of the previous year.

of the previous year.

He arrived in Jaffaa in 1937.
From then till July 1917 he functioned as Princip I of Jaffaa College. In 1947, with the recreatisation of the about the administration of the espande that the principal of the properties of the college, the previous terms of the college, having particular responsibility for the Endergraduate Peppartment and over all reponsibility of the entire fastination. He resided from this position in 1986 and returned home to America in November of that year.

Por a year before he retired, he began work on a survey, under the National Christian Higher Education, and was boping to continue with this work after a brief helding in the Sace. But that was not possible owing to risa difficulties and he became the Association of the Continue with the work of the Association of the United Church Board of World Midstries, and also helped in Christian Higher Education. This is the work in which he was engaged when he fell ill.

In 1913, he was awarded the honorary degree of Doctor of Humane Letters by his Alma Mater, Oberin College, on its 130th Anniversary Commemoration, The citation than used was this; "Teacher, sclenist, thurchman, aiministratorin all, a worthy example of the Oberlin splitt of effective humanistratorium." In the same year he was also awarded by Estiham College the degree of Doctor of Humanities,

Be was also on the National Christian Council of Ceylon and on the Negotiating Committee on Church Uolon at different times, Be was Costruan of the Negotia-ting Committee for a few years.

The funersi takes place today at the Wilton Church, Connection, where his father was pastor for several years and where he himself had spant his obyhod and received his collected or disastent of the several part his boyhod and received his collected or the several part had been been will be a Settice of Remonstree will the Cathedral Church, Vaddukddat,

Our sympation and those of all our coders go to his wife Ruth, who is the father of th

Mrs. Mercy Seleculura;
The death took place early on
Saturday morehige, the 21st inst. in
Lolombe, of Mercy, wire of Mejor
A. J. Nevica Seleculors, of Ceolom
Reconsissance Regiment, and daughter
of Mr. and Mr. U. S. Karlah
of Mesoning Piace, Wellawarte, after
the selection of the Selection of the August of
the Selection of the Selection of the Selection
and the Selection of the

Millis Natlammah:

0

FROM FAR AND NEAR

THE BISHOPS TOO

Seven Steps in Prayer

An Act of Recollection

Say quietly. "God is love, and everyone that loveth is born of God and knoweth God. Jesus Christ is the Son of God, and God bath given to us eternal life, and this life is in his Son And He hath given us His Spirit."

Say your own Confession of God

Then remember that Jesus said, "I have power on earth to forgive sin." Then say, "Father, forgive me, I ask through Jesus Christ my Saviour."

An Act of Thanksgiving

Say with all your heart: "God, I thank thee that I am because thou art," Now in silence wait for God to fill your heart with gratifude.

An Act of Intercession

Call to mind someone who is in despair, or disease, or loneliness, or someone who in thoughtlessness has hurt you, or whom you have hurt, and hold them up before God, asking that the presence of Jesus Christ may be over them and in them.

An Act of Petition

"Your Heavenly Father knoweth Ask and ye shall receive." Now ask for what you really need more than anything.

An Act of Praise

"Holy, Holy, Holy, Lord God of Hosts; Heaven and earth are full of the majesty of thy glory Thou art the King of Glory, O Christ."

An Act of Commitment

"Defend, O Lord, this thy servant with thy heavenly grace, that 'I' may continue thine forever: and daily increase in thy Holy Spirit, more and more, until 'I' come unto thine everlasting kingdom." Say with Jesus, "Father, into thy hands I commend my spirit."

- Response

the regime. At the end of last month four pricets in Biboo were leaving the d, and six others were leaving the d, and six others were leaving the d, and six others were justed for terms of one to three months. These six had refused to said to be a commenced on the commence of the commenced of the commenced of the commenced of the commenced of the said of the commenced of the said of the police are keeping their eye on another seventy pricets regarded. Police are keeping their eye on another seventy pricets regarded as "aurpects" as they have supset "as they have supset "as reported the regime. The Cutton of the man has always been one of the man has always been one of the min has always the principle of Trade Union free control on or only in the management of the commended worker particular, it recommended worker particular, it recommended worker particular, it is commended worker particular, it is commended to the commended worker particular, it is commended to the commended worker particular, it is the higher organs where he had been controlled computional court, this document, though it does not specifically point the floger, is a condemnsion of Spanish Court of the controlled computational court of the controlled computational court of the controlled computational court of the workers"—which applications of the workers"—which applications of the workers"—which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications of the workers "which applications of the workers"—which applications o

MOON - POWER

MOON - POWER

The mean is changing—from the static emblem of platon! fove to a new possible source for the years, or foreser Nikelin N. Semo-years, or foreser Nikelin N. Semo-years, or foreser Nikelin N. Semo-years, or forest new f nodalan.og aavanaham.org 7

A Service of Thanksgiving

FOR THE LIFE

of

Mr. S. V. Balasingham

(Principal, Jaffna College)

will be held at the

CATHEDRAL CHURCH. VADDUKODDAI

Sunday, 13th October, 1968, at 5 p. m.

All are cordially invited. 26th September, 1999, 37 & 33

receives the same quantity of energy as that which folia on the earth's continent.

Biafra

FROM MY LONDON NOTEBOOK

By R. D. KARUNAHRAJAN

Herr Baldur von Schirach

In 1946 at the Nuremberg War Crime trials Herr Baldur von Schirach was jailed for 20 years. He was released two years sgo from the Spandan Jail and last night he was interviewed by Mr David Frost, the popular and sometimes controversial TV personality on his Week end show.

He was interviewed with relentless skill by Mr. Frost and at the end of the show one was left to wonder about not only the personality of Herr von Schirach but also the 'fabulous monster', as he described, that Hitler was during the climax of his career. Herr von Schirach a man given to good tastes in art and music, first met Adolf Hitler in an opera house and was greatly impressed by his properness, manners and taste, Hitler was very much interested in the arta and known to have lived a clean life, During the time of Hitler's Weimer Republic, there was no unemployment and for the first time in many years German people had good Government,

But said Herr von Scirach, there came a turning point in his life, when he failed to see certain realities and became entangled in an unnecessary war against Russia, It was a great opportunity he missed and he made the Russian's enemies instead of allies. From that time onwards, according to Herr von Schirach, Adolf Hitler was "absolutely mal", and "he probably would never have killed a fly or a dog but he was always ready to kill people".

Herr von Schirach denied all knowledge of the 'Fiual Solation'—the extermination of the Jews until it was too late, Questioned further on this, be answered, 'We are all human beings and human beings are not always very brave... We close our eyes to many things that are happening'.

Herr von Schirach also spoke of his experiences in the jail where he was allowed to grow tomatoes but not allowed to eat them. When the tomatoes were ripe, they were dumped into the dung heap as they were considered nufit for human consumption having been cultivated by war criminals. He also said that during his first ten years in jail, he was put up from sleep every ten minutes in the night,

During his interview one fact that seemed to emanate very clearly was that any particular race in sheer desponation can, and is bound to, give birth and nuture to a near genius personality, who could become a fishulous monster!. Here you Schirach said that the Germans were a great the people, they are and will be, and constuded the interview quoting from Alice in Wouderland,

'If eaven maids with seven mopa Swept it for balf a year, Do you surpres 'the Welrus said, 'That they could go it clear'? 'I doubt it', said the Carpenter, And shed a bitter tear.

In the very near future we are all going to read re-ports in the papers that the great people of Biafra have been wiped out. The Federal Nigerian forces are now very

close to the final kill. This had been possible because the Nigerians had the necessary arms and supplies to destroy the will of a nation. The Biafrans had a very good case to exist as a sovareign territory. Their misfortune was that they had too much of natural resources which not only the Nigerians eavied but also certain foreign powers. Many countries of East and West Europe supported the Nigerian military leader, General Gowan, in his campaign against the unfortunate people of Biafra.

Notice

(1) All Editorial matter (exclud-ing news) for the English pages) to 1 The Editor. The Morning Star. Vaddukoddal.

(2) All news to the News Editor Vaddukoddals

(3) All Editorial matter for the Tamil pages to : The Tamil Editor. The Morning Stare Parsonage, Alayeddy

(4) All Business correspondence re Advertisements and Subs-criptions and all remittances to:

The Manager, The Morning Star — A. Radirgamar, Esq. College Lane, Vaddukoddal.

Please Augress 1

There was no alternative for the Bistraus. Their choice lay between the 'Devil and the Deep blue sea'. The earlier massacre of the Bistraus, when they were part of the Federal State, gave them no alternative but to flight and die, rather than be annihilated.

I have often been very greatly impressed by the spirit of the British people on issues of this type. If a national referending is biken in this country, they will no doubt tole against the aupply of arms to Nigeria. The vole, I am quite certain, will be very overwhelming indeed, But once a government is elected, they become so mach involved with certain power groups and arms lobbies that the will of the people is rarely felt.

Last night there was a

people is rarely felt.

List night there was a massive protest by Biafrans in London in front of No. 10, Downing Street in which the placards clearly stated that they were fighting against Hareld Wilson. Daring these hat they were fighting against Hareld Wilson. Daring these hat they were a hudreds of thonsands of people have been killed in Vietnam and Biafra and when these killings stop one wooders whether there will be another Niremberg, Many leaders of both, the Communist and non-Communist, worlds have a greatdeal of explanation to make!

Justice in Black and White

(The following is a letter that appeared in Readers Column of a recent edition of the Evening Standard of London.)

"Black People are bring accused of us until complaining against the way the law is enforced whenever they are concerned. If this is not true, perhaps some anlightened person could explain the following occurrences.

Seven weeks ago three Africans were arrested for ottering and writing threats against the police. They have been the police the courts three times and each time have been resulted to a judge in chambers and were refused on the grounds that they are a threat to law and order.

Two weeks ago two Englishmen were arrested for being in possession of a large amount of weapons some of which it was discovered had been stolen from a nearby armoury.

Last week these two men were released on bail.

Is that English Justice?
Both groups of men belong
to extreme right organizations.

- Clifton Jones of London S.
W. 10.

Throttle that Baby

Recently a Thames Court chairman stopped a case as he felt-that the continual scream of the baby outside the court made concentration impossible. He complained that if was like working in a lunatic asylum and asked, 'Can't anyong throttle that?'

கிறிஸ்தவ வார இதழ்]

Estd. 1841 UTHAVATHARAKAI

10 sof 128]

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்."

விசேட திகதிகள்

Q#UQTUUIT

இன்று மாலே 4 - 30 1000/14/35 வட்டுக்கோட்டையில்மறைத் இரு. பங்கர்பேரில் கிண்வு கரும் ஆராதகோ.

28 - 9 - 68 அத்தியட்சா இன 21 ஆம் ஆண்டு விழா.

ஓக்ரோபர் 18

கெறிஸ்க இவ்வறவார ஓப்வு

கால நிலே

கடக்க வாரம் ஓரிருகாட்கள் யாழ்ப்பாண மெங்கும் எல்லமழை பெய் த க் டு ம் வரட்சிமையும் வேப்பத்தையும் ஆற்றி விட்டது. வயல்களில் விதைப்பு முடியுக் தறுவாயிலுள்ளது. குளிர்காற் நம் மழைக்கோலமும் காணப் தறுவாயிலுள்ளது. மும் மழைக்கே படுகின் றன.

மறுமைப்பிரவேசம்

மறைத்திரு, கலாநிநி ரிட்னி கே. பங்கர்

யாழ்ப்பாணக்கல்லூரி ஞன் தட்டிவரான மறைத்திரு கலாகிறி எஸ். கே. பங்கர் அவர் கள் கடந்த ஞாயிற்றுக்கிறமை (22–9-68) மீயூ யோர்க்கில் மறு மைக்குள் பிரிவசித்தனர். இன்று அ. ஐ. கா., கொணிக்கிக்கற் விலற்றனிலுள்ள கோம்பிறிவே, ஆவமத்தில் சேமாராதன் கடை பேறுறேது.

இன்ற மாஸ் 4-30 மணிக்கு வட்டுக்கோட்டை அத்தியட்சா வட்டுக்கோட்டை அத்தியட்சா தீன ஆலயத்தில் ஒரு கீணவுகர் தல் ஆராதன் நடைபெறுகிறத அத்தியட்ச

து சதன் கடைபெறந்தது. அவரது பிரிவால் தயருமும் மணேவி, மக்களுக்கும், சுற்றமித் இரகுக்கும் தேவ தேற்றரவு கட்டு வதாக.

பில்லி நல்லப்பா

திரு. என். எம். கப்பிரமணி பம் அவர்களின் பாரியார் மிவ்வி கல்லம்மா அவர்கள் மலாயாவி லுள்ள சிறம்பான் அரசினர் வைத்தியசாலேயில் சுகவினங் காரணமாக அனுமதிக்கப்பட்டுச் இல மாளில் காலமாயினர் ஏன் னம் துக்கச்செய்தி திரு. தும் ஆட் எமேர்சல் அவர்கள் மூலம் தெரில்கோம், இவரது பிரி வரல் தயருநும் அனேவர்க்கும் தேவன் தாமே ஆறுதலனிப்

"ஹோப்" டாக்டர்கள் யாழ்ப்பாணம் வந்தனர்

" ஹோப் " கப்பண்ச் சேர்ந்த **கான்கு** டாக்டர்களும் கான்கு தாதிமாரும் கடந்த புதன்சிழமை (24-9-68)முதல் காளே (28-9-68) வரை உரழ்ப்பாணம் வைத்தியசாகோடில் சிடுச்சையளித் து வகுகின் றனர்.

புதிய அரசாங்க அதிபர்

பாவன்ப்பொருள் யாளராகக் கடமையாற்றியவரும், மூன்னர் கிற்மாகாண அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவரு அபேராகக் கடமையாற்றியவரு மான திரு. அடுக்கின்ன் அவர்கள் ஒக்டோடர் முதலாக்கிகதிகொடக் ம் மாழ்ப்பாண மாவட்ட அர அதிபராகப் பதவியேற்பர், இவர் நீதானமும் தாராள மனப் பாங்கும் உள்ளவரென மதிக்கப் படுகளுர்.

இப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசால்க அறிபராக விருந்த இரு வேணன் அப்ப சேகரா அவர்கள் ஒக்டோபர் முதலாந்திகற் தொடக்கம் தபால் மா அதிகாரியாகக் கடமையேற்பர்,

யாழ்ப்பாணப் பகுதி. குழாய்கீர் விஸ்தரிப்பு

யாழ்ப்பாணப் பகுதியின் குழாய்கிர் விகியோக விஸ்தரிப் புத்திட்ட ஆப்வு வேணேகள் கடை

Careiriq gá Poi per உள்ளூராட்சீப்பகு இடவடமான் என்ஜினியின் உதவீயுடன் கோழும்பினிருக்க வக்துள்ள கிர் வீசியோகப்பகு இடிங்குக் குழ வீனர் அராலி, காரைகள், பூல குடுதிவு ஆய்ய இடங்களில் உத்தி வரும் ஆய்வு வேண்கள் பூர்த்தி யடைகுன்றன.

புதிய உள்ளூராட்சி அமைச்சரின் யாழ்ப்பாண விஜயம்

புஇய உள்ளூராட்சி அமைச் சராக இரு. ஆர். பிரேமதாசா தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி பாழ். மாவட்ட திராம சபைத் தங்வர்கள் சங்கம் வாழ்க் துச் செய்தி ஒன்றை அவருக்கு அறைப்பி வைத்துள்ளது

உள்ளூராட்சி அமைச்சர் இரு ஆர். பிரேமதாசா அடுத்த மாதம் ஆர். புகரமதாசா அரதுத் மாதம் முதல் வாரத்தில் இங்கு வீஜயம் செய்வாரோனவும் தெரிகின்றது. இங்கு இவருக்கு வரவேற்பனிப் பதற்குக் கிராமசபைத் தங்வர்கள் ஒழுங்குகளேக் கவனித்துவருகின்ற வர் எனத்தெரியமத

வெளி கோயாளர் சிகிச்சை நிஃயம்

யாழ். ஆஸ்பத்திரி வெளி கோயா ளார் சிசிச்சை இஃபைப் இறுவ மின் சார இஃபைக்குறேலி மார்கழி முரதம் முகலாம் இக்கி சுகரதார இலாகர விடம் கொடுக்கப்படும்.

இது விஷயமாகச் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு யாழ் மாகசரசபை ஆணேயாளர் அறி வித்தள்ளார்.

வே‰நிறுத்தம் செய்வர்

் வேதனம் அதிகரிக்க மூடி யாது.வீரும்பிறைல் பதவியிலிருக்கு விலகலாம் ' என்று கல்வி அமைச் கூறியகைக் தொடர்க்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங் கும்போத வேல் சிறத்தம் செப் பதெனப் பல்கவே<mark>க்</mark>கழக போதனு பியர்கள் தீர்மானித்திருக்கின சிரியர்கள்

மகாத்மா காந்தியின் நூருவது பிறந்ததின் விழா

அடுக்க மாதம் காக்கியின் நூருவது பிறக்கதின விழா. உலகின் பல பாகங்களிலும் விமரிசையாகக் கொ டாடப்படவிருக்கிறது.

மகாத்மா காக்டு நூற்குண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக 36 காடுகளில் தேசிப

கபிட்டிகள் கியபிக்கப்பட்டுள்ளன. மேற்கு இதர்மனியில், அடிக்க மாதம் 7 ஆம் கொதியன்ற அக் காட்டின் சட்ட சடையின் வீசேஷ கூட்டமொன்று மகாத்மா காக்கி யின் கிணவைக் கௌரவிக்கும் முகமாகக் கூட்டப்படவிருக்கிறது.

கோர்வேயின் தங்ககரான ஓஸ் ரோவில் அங்குள்ள பல்கங்க் கழ கத்தில் கடைபெறவிருக்கும் காக்கி கத்தால் ஊடாகும். நாற்றுண்டுவிழா - நிகழ்ச்சிகளில் கோச்சீவ மன்னர் கலந்த கொள்ள விருக்கிருர்.

அத்துள்கள் வேங்கள்

கரவெட்டிப் பகுதி மக்களின் கழ்களைபடிப் பகுது விரைவில் குடிக்கப்பித்தும் வெகு விரைவில் கீங்கப் போகின்றது. அத்துளு குளுத்திட்டம் மூலம் குழாய் கீர் வழங்குவதற்களை வேலியகள் வழங்குவதற்களை வேலியகள் ஆரம்பமாகியுள்ளன. ஏழு லட்சம் ரூபா செலவில் ஆரம்பமாகும் இக் குழாய் கீர், கீர்ப்பாசனத் தட்டத் இற்கான அத்திபாரக்கணிச் சென்ற வருடம் முன்னுள் உள்ளு ராட்சி அமைச்சர் கிரு. திருச்செல் வம் காட்டி.விருக்கார். முன்னுள் பருத்தித்தறை எம். பி. காலஞ் சென்ற இரு. பொன்- கக்கையா காலத்தில் ஆரம்பீக்கப்பட்ட இக் திட்டம் இப்போழுது செயல் படக் கொடக்கியுள்ளது.

வளரும் இஸ்ரேல்

ருஷ்யா காட்டினிருந்*து*. இன் ரேஸ் காட்டில் ரூடி புகுக்க ஆஸ்ட் ரோவ்ஸ்கி (Ostrovsky) என்பவர் இஸ்ரேல் காட்டில் 1922 ஆம் ஆண்டுமுதல் வசித்த வருகிருர். அவர் துர்னுடைய அனுபவத் தைக் குறிக்க அமெரிக்காவின் மற்றவர்களிடம் பகிர்ந்த கொண் டார். அதன் சாரம் பின்வருமாறு:

தற்காலத்ில் இஸ்ரேல் கோட் டில் கடைபெறும் சுவிசேடத் இருப்பணியையக் கூறித்துச் சொல் லும்போது, இறின்தவ சமயுக்கை கழுவுதல் என்பது இரு பெரும் பிரச்சனேயாயுள்ளது. ஏனெனில் புரச்சண்யாயுள்ளது. ஏ'கின்லில் அவ்வாறு யூதனே மகமதியின் சேர்க்கப்பட்டால், அவன் தன் குடும்பத்திலிருக்கும். தொழிற் நுறையிலிருக்கும் நீக்கப்படுவான்' றுறையுவனாகுத்து ஈககப்படினான - கூட்படி ஒரு பூதன் கிறின்துகைவ ஏற்றுக்கொண்டு விடுவாளுஇல், அவன் ஒரு சிறம்க சிறின்தவ ஞை வீனான்இடுவான். எடிரேய வாலிபர்கள் பலர் இறிஸ்துகைவ ஏற்றுக் கொண்டிருக்கிரூர்கள்.

ஹாய்பா ககரில் புதிதாய்க் கட்டப்பட்ட வேதாகம்ப் பள்ளி முடப்படிகிட்டது. ஏனெனில் மாணவர்கள் அளேவரும் புத்தப் பயிற்கிக்காகச் சென்றுகிட்டனர் இஸ்ரேல் யூக புரொடன்ஸ்டன்ட் பள்ளிகளும் மூடப்பட்டுவட்டன. பல சபைகள் இருக்கின்றன. டல சடைகள் இருக்கின்றன. தனித்தனி ஆலயங்களும் இருக் கின்றன. அங்கு கிறிஸ்தவருக் குள் யாதோகு வேற்றுமையு மின் மி ஐக்கியமாக வாழ்க்கு வரு மன்ற இகையமாக வாழாது வரு தல் மிகப் போற்றற்பாலிதே. ஆராதன்கள் ஒழுக்காய் கடை பெற்று வருசின்றன. ஆகுல் ஓப்வுகாட் பாடசாகே கடத்தவது மிக்க கழுனமாயுள்ளது.

வேகாகமம். கைக்காள் பிரதி முதலியவுக்கைற வினியோகிக்கும் பணி தொடர்ந்த கடைபெற்று வருமிறது. பெருமளவில் இப் போது இல்லே, ஒரு சுவிசேடத் திருப்பணிக் குழுவினர் அந்தாட் அருப்பணிக் குழுவினர் அக்காட் டிற்குள் துழைக்கூர்களா**குல்** அவர்களுக்கு மிகச் சிறந்த கல் வரவேற்புக் சொல் அவாகளு... வரவேற்புக் கொரு... ஏனெனில் இத்திருப்ப செய்யப் போதுமான உண்மை இத்திருப்பணியைச் அங்கு இல்லு. உணமையில் இஸ் ரேவில் சுவிசேடத் இருப்பணி நன்றுப் கடைபெறவில்லு.

விரதிர மிக்கவர். கடக்த ஆண் டில் ஜூன் இங்களில் புத்தத்தில் டில் துகை தகையை புத்தத்தன் படாதபாடுபட்டனர் ஒரு சடை யம் இருப்பு முள் கம்பீகளால் குறப்பட்டுத் தவிக்க வேண்டிய தாயிற்று. அம்முட் கம்பீகளே வெட்டி எறிய, அச்சமையம் எந்த விதமான ஆபுதங்களும் அவர்க எடத்தில் இல்லே அதனுல் முன் எணியில் இருந்த பேரர்வீரர்கள் அப்படியே முட் கம்பியின்மேல் படுத்துக் கொண்டார்கள். இவ் விரச் சேப்கையால் மற்றவர்கள் வரச் செய்கையால் மற்றவர்கள் தன்க்கு அவர்கள் மிதத்த முன் கொற்றவர். இத்துல் பலர் மிதிக் கப்பட்ட மரித்தனர். மற்றவர்கள் கங்க: அன் நில்கள் காவத்தை இழக்க கடாமலிருக்கது.

1948 தம் ஆண்டில் இண்டே கை 650,000 ழுக்கள் இருக் தார்கள். அவர்களேச் குழ 500 இலட்சம் அரசியர்கள் வாழக்கு வருக்குற்றாளர். எல்லா அரசபியர் களும், தரு மூதனுமில்லாமல் போகத் தக்கதாக அழக்கவேண்டி முக்தார்கள்: இப்போதம் இருக் கிருச்கள். 1948 ஆம் ஆண்டில் இனரேல் காடு கதக்றும் பெற்ற தம் போர் மூண்டது. இண்டேல் இஸ்ரேல் சாடு கதல்நாம் பெற்ற கும் போர் மூண்டது. இஸ்ரேல் அவற்றை அகற்றிஞ் சொழிப் மகுக்கள் இருக்கின்றன. அவற்றை அகற்றிஞ் சொழிப் மகுத்தது. போர் வீரர்களுக் செய்ய முடியத்தத்தன் தீன்ரமாகச் செய்ய இருந்தது. போர் வீரர்களுக் செய்ய வருக்கறனர். இம் செய்யத்தில் செய்யத்தில் குற்றவர். இம் செய்யத்தில் சேய்யத்தில் செய்யத்தில் சேய்யத்தில் செய்யத்தில் செய்யத்தி noglaham.org

அமரர் வன்னியசிங்கத்திற்கு அஞ்சலி

சென்ற செய்யாய்க்புமை (17–0–68) அமார் கு. வன்னியரிக்கத்தின் ரொர்த்த தினம், அன்னுரை நீச்னவுக்கும் வண்ணம் இலங்கையெங்கனும் கூட்டங்கள் தடைபெற்றன. இலங்கையின் எசோய பத்திகைகளுடன் தாரகையும், தமிழ் பேகம் மக்களுக்காகத் தன் உடல் போருள் ஆயி அத்தினவை யும் அர்ப்பணித்த கோப்பாய்க் கோமனுக்கு நன்றிப் பெருக் ருடன் அஞ்சலி செலுத்துறெது.

ந்த இன்றுவற் உயிறதும், பியிய ஏற்ற இன்றதுக்கும் இழுவிய நானே வழியும் ஒளியும் சத்தியமும் சிவனும்

" dyran ganir "

(Cursure 1:46)

எண்ணுவதால் எல்லாம் பிறை யாடு விடுத்தது உதாரணமாக ஒரு சினிமா பார்க்கிறவன் அது

ஒரு சன்பை பாக்கறவன் அத முடிக்ற வரும்போது அதில்வரும் கதாகாயகன் தானென்றே கீண்க்கி

ருன். ஒரு கல்ல கதையை வாசிக் கும் ஒருவன் அதை வாசித்த முடிக்ககம் அதைக் தானே எழு

முடிந்ததும் அதை வாசித்து திய தாகிவ எண்ணுகிருள் திய தாகிவ எண்ணுகிருள் திப்படியே ஓவ்வொரு போது கிகழ்ச்சிபிதுமிருப்பதால், மனி தன் தன் கிகூல்

தன் தன் கிகேபிலிருக்கு பாவ மேன்னும் சொடிய சேற்றிலே

பிரங்கும் தக்கி தேவனின் திருக்குமாரணுகிய இயே ச கிறின்து தானே வழியும் ஒளியும் சத்தியமும் சிவனுமாக வந்தார். ஆணுல் அந்த சிவ வழிகண்யுடைய வரோ உலஙின் கண்களுக்குர் சாதாரண ஒரு தச்சனின் மகணு கவே தோன்றினர்

ஆனுல் அந்தத் தச்சனின் மகன் மரித்து உயிர்த்துப் பரலோகம் சென்றபோதுதான் எல்லோரும்

(உலகமே) அவரைத்தேட ஆரம் பித்தனர் இதையுணர்ந்த அவர் (இயேசு) கீங்கள் என்கேத்

ஞர். அதுதான் இந்தக் காலம் ஆனுல் அவரைத் தேடாமல் வீட்டு விடாதீர்கள். ஏனெனில்

நாம் அவரைத்தேடி அவர் இடைக்கா விட்டாலும், அவர் கிருபை ரீறையக் இடைக்கும்.

திருடை நிறையக் திடைக்கும். அவருடைய திருபை எங்களில் அறியக்திடைப்பது எப்போதென் முல் ''உள் பலவீனக்தில் என்

வல் ை பூரணமாய் விளங்கும்" என்ற போததா ஆ, எம் வழி தெரியாதவர் களாய் அகேக்றம் சிவ

னற்றவர்களாப் இபலாகிருக்க போதும் அவர் எங்களேச் சக்திக்க

எங்கள் இருதப வீட்டின் கத வண்டையில் வக்து கட்டியும் அதிககாவம் திறபடாமையால்

அதிககாலம் இறபடாமையான் போய் விட்டார்போலும். ஆகவே

அவரின் அன்பின் முக்கியத்து வத் தைப் பெற வேண்டியது பெறிங்க வர்களாகிய எக்கள் ஒவ்வொரு

வரினதும் கடமையுமாகும்; கட மையாயுமுள்ளது.

கமற ஆண்டவராகிய இஃயசு இநேக்கமான வாசல் வழியாய் உட் பிரவேசியுங்கள் என்று செரன் ஞர். ஏனெனில் கேட்டுக்குப்

ஞர். ஏ சென்னில் கேட்டுக்குப் போதேறவழி வீசாவர்தான். ஆகுல் அது போம் முடியும் இடக்கான்

அத போய் முடியும் இடந்தான் மிகப் பயங்கரமாய் இநக்கும் என்று சொல்லாமல் சொன்றூர்;

வழிகளிருப்பதை காம் அறிவோப். ஒன்று ஒளிபில் வழி. மற்றத இருளின் வழி. ஒளி வழிகான் அன்பின் சொருபோகிப இர்யக

பெறிஸ்துவின் சிவவழி, மற்றது மோசத்துக்குள் கொண்டுபோகும் பாவம் ரிறைந்த வழி, கம்மில்

எத்தினபேர் உண்மையான அந்த

எத்து கைபிர் உண்மையான அந்த அன்பின் வழியின் பின்னுக் செல்லியேறும்? ஒது நிறை சோமா வறு அதைபிட்டு எண்ணிப்பார்த் தன்கோரமா? இடையாது. ஏனே கில் எமது எண்ணமும் நித்தின யும். சேச்சுரேம் அனினும்

காளுக்குகள் போக்றது. இதனுல் காம் பாவத் துக்குள் விழர்து விநிரேழ். எனிலும் எங்கள் அவர் அப்

எனிலும் எங்களே அவர் அப் படியே வீட்டுவிடுவாரார் எம்மைத்

தமது இரு கரத்தாலும் அர வண்கது மீட்க ஆயத்தமாய்

ஆகவே சரம் உண்மையாக எங்கள் பாவக்க

எங்கள் பாவங்களே அவ பாக வைக்க வேண்டும். மட்டுமா?' எங்களே

Gargasaju Galmigii.

சோக்கமும் ஒளிபைவீட்டு குரான் விலக்கொண்டே

உவகியே இரண்டு பெரும்

சொல் வுகிருர்.

ளுக்குமாள்

LOL BLOT ?

ஏற்கனவே

தேடியும் காணக் கூடாதகாக

வருமென்ற ஒ ஞர். அததான் ஆனுல் அவரை

எல்லோரும்

மாளுக்கு மான் ப போவதைத் தடுக்கத்

கமதாண்டவராகிய இயேசுக் தன்னேத்தானே பெரியவனென்று செறின் தவின் பிறப்பை ஒவ் வொரு வருடமும் மார்சழி மாதம் இருபத்தைந்தாம் திசுதி கொண் டிர்ஸ் தவின் டாடுகிறேும். அவரை ஒரு பாவக ஞைசுவே எண்ணி. ஆளுல் அவர் ஞாகிவ எண்ணி, ஆணில் அவர் கேற்றும், இன்றும், என்றும் மாருகவராகச்சீவீத்த அரசாளு பெரு, அவர் இத்த உலகத்தில் ஏன் வந்தார் என்பதில் தரை கார ணம் உம் எல்லாருக்கும் தெரியும். அத்தான் பாகிகளாகிய எங்கியை மீட்கும் பொருட்டாக என்பது இரண்டாவது காரணம் மனிதனு டைய சீஃயீலே இருக்கு மனிதனே அறிவ கு

மனிதனின் கிலே என்று சொல்லுமிடத்த அவண் அறிந்து தண்டிப்பதல் அவளேப்போல் பேறந்து அலன்ப்போல் வாழ என்பதே பொருள் மேயில் அனே எர் எல்களின் நீகேயில் மற்றவர் கண்பும் எடை போடுக்ளும். இதனுல் மற்றவர்கள் செய்வது கமக்குப் பிழையரகத் தோன்று கிறது. அத பட்டுமல்ல மனிதன்

டில் காற்பதபேருக்கு ஒருவராக இவர்களிருக்கபோதிலும் வெற்றி பெற்றுர்கள் ஆணுல் எருசஃவம் அரபியர்கள் கையீல் இருக்கது. லூக்கா 21: 24 இன்படி புறசாதி யாரின் காவம் அப்போது மீறை வேறுததால் அப்போது யூதர்கள் பூரண வெற்றி மடையவிலில், கடக்க ஜுக் மாதம் இது சிறை வேறியது. இப்போது எருச3லம் கோம் யூதர்கள் வசம் உள்ளது.

இன்ற இஸ்ரேல்படை உல இ3ெலிய மிகச் சிறர்**த ப**டை என்று யாவரும் பு∗ழ்**இன்**றனர். என்று யாவரு கடக்த போரில் கடந்த போரில் அவர்கள் நடத் இக்காட்டிய போர்த் திறமையே துக்காட்டிய போத துறமைகும் அதற்தப் போதிய சான்முகும் ஐரர்டன் மன்னர் உன்லோன வருத்தத்துடன் கூறிய வண்ணம் "பூதர்களின் மேசியாவும் கடவு ஞுசம் அவர்களுக்குப் போரில் உதன் செய்திருக்கிஞர்" என்பது உண்மையாகவே தேரற்றமனிக் aps.

இப்போது இஸ்ரேல் காட் டிப் காரியங்கள் எல்லாம் சீர் திருந்தி வருகின்றனது. கடந்த புத் தத்திற்குமுன் 20 இலட்சம் மக் கன் வாழ்க்கிருந்தனர். இப்போது ு சம் மக்கள் ஸ் மண்ர். யூக்க 40 gaisin வரங்க்க அப நடைசம மக்கன வாழ்த்து வருஞ்ஸ்றனர். யூதர்களின் ஆட்சி மின் தேற் இப்போது அராபியர் கன் இருந்து வருகிறூர்கள். இஸ் தேல் ஆட்சி அத்துக்குப் பயனற்ற கொடிய ஆட்சி என்ற உறவதற் கெலிஸ். கடர்த இருபது ஆண்டு களாகக் குடியிருந்த வந்த ஒரு அராப்படுளக் கேட்டால் அந்தாடு ஏத் தீண் வாழ்வும் வளமும் பெற்றுப் பொன்கொழிக்கும் வளமம் காடாக மாறியது என்பதை அத்துணே வியப்புடன் கூறுவான். தற்துணை வைப்புடவ கூறுவால். தந் சமையத்தில் தண்ணிர் தில் மேல் தூர்க்கிவத்த ஓர் அரரப்ப பெண், இப்போது வீட்டிலேயை தழாயைத் நிருப்பித் தண்ணிர் ழாயைத் திருப்பித் தண்ணீர் பற்று வாழுகிறுள் என்றுல் பிற கார்பங்கள் எல்லாம் எவ்வாறு தந்தாட்டில் மாறுதல் அடைந் தந்ததும்என்பது சொல்லாம்?வ வினங்குமல்லவர்?

எருசலேம் தேவாலயம் எப் போறு கட்டப்படும் என்று மாரோ அவரைக் கேட்டாராம். அதற்கு அவர் ஒரு பூமி அதிர்ச்சி அதறது ஆவா தற பூரு அதைக்கு அதை உண்டாகுமானுர், உடகோ ஆலாம் கட்டப்புறம் என் முராம், ஏன் ! எருசிலம் தேவாலயம் கட்டப்பட்ட இடத்தில் இரண்டு பெரிய மஞ்திகள் இருக்கின்றன. என்ற உறகியாய் கீன்பனம்போல் ஓப்புவித்தேன் என்ற உறகியாய் கீன்பனம்போல் உடத்தையா" என்ற அவர் மூன் சொல்வேண் என்ற அவர் மூன் சொல்வோம் | காழ்

உளத்தில் படுக்க

(Saturday Garmen)

Cardelido como a CurarCa. Dermado 90 gazento accidazió erde தகுமை வாய்க்கு ணித் திருப்திப்படு

தன்னம்பிக்கையே பேருத் கள் யையின் பிராதான சென்றித்தால்.

பிறர் துன்பத்தைக் கண்டி இரங் குதல் மனித் குணம் : அதை நீக் குதல் தெய்வதுணம்,

பிறர் செய்யுத் திடையை அறி வுடையோர் போறந்துக் கோள்ளர்; அன்புடையோர் மன்னிற்ற விளேர்,

வாழ்வில் இருளான சமையம் ஏற்பட்டால் ஒன்யான சமையம் வெ நினேவுபடுத்திக் கோள்.

அவருடைய வழியைகிட்டும் கரற முரடான வழியில் பிரயாணம் செய்திரும் என்ன உடன்றத? வழிதேரியாமல் அலக்க திரி அ பாவமேன்றும் பற்றைக்குள்ளே யும். சக்கேவமன்னம் பும், சிலத்தபோன்றும் சேற்றி இம், அன்பற்ற ஆவீபிலும் விழுக்கு, உடலெல்லாம், உள்ள மெலாம் பாவபென்றும் காபத் தால் விறைந்திருக்கிறும். அவரே சும்களுடைய சிவ வழிபாயிருக் கருர். அவருடைய செல்பவர்கள் சென்பவர்கள் எப்படிப்பட்ட இடையூறுகள் வந்தாலும் அஞ்ச வே மாட்டார்க்கோலும் அஞ்ச வே மாட்டார்கள் ஆனுல் ரின் வழியில் செல்பவர்கள் ான வழப்பை மொல்பவர்கள் ஒரு சிஸ்டே, அவரோ எல்போரும் தன்னிடத்தில் வந்த தனது சிவ வழப்பே பீரபானம் செய்ப வேண்டுமென ஆவல் கொண்டு கானே வழி என்றுர்.

(2) ஒளி

இன்றைய உலகிக் அவரிய துளை தப் உலங்க் அவடுப் மான பொருள்களில் ஒவிபும் ஒர் உன்னத் இடத்தைப் பேறு சிறது. ஓளி இல்லாத மணிதன் தன் வாழ்க்கையைச் சசிதாட தற்து. ஜனா இல்லாது முனிதன் தன் பொழிக்கையைச் சர்தோட மாகவும் கிறையுக்கும் சேதுத்த முடியாத. ஒளியில் 5டவ்பமல் ஒருவன் இருளில் 5டக்குல் அவன் இடறுவான். ஏின்னில் அவனி டம் தனியில்லாமையே காரண மேன ஆண்டவர் இியக் செங்

கஞா. இநாளில் ப்பவர்குத்தாள் தனிவேண்டும். ஒனியிலுள்ளவர் குஞைக்கு ஒளி பேண்டிவதிகள் ஏனேனில் அத சீறைவோ களுக்கு தள் கேண்டுவதுக்கு, ஒரினைகில் அத கேண்டியாவில் இருக்கையாவில் இருக்கையாகில் இருக்கிற்கே பாவம் செய்வதற்கு வித்தி மாவம் செய்வதற்கு வித்தி மாவம் செய்வதற்கு வித்தி மாவம் செய்வதற்கு வித்தி காதலையும் பாவம் சேய்வது கூறிக்கிற்கு வித்தி கூறிக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கு வித்திக்கு வித்திக்கு வித்திக்கிற்கே வித்திக்கிற்கே வித்திக்கு வித்திக்கிற்கே வித்திக்கு வித்திக்கு வித்திக்கு வித்திக்கு வித்திக்கு வித்திக்கிற்கே விதிக்கிற்கே விக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விதிக்கிற்கே விதிக யும்படி ஏவானே தாண்ட எப்படியேணில் சாத்தாணி பில் விழுக்கிக ஏவால் தரின காம் மற்றவர்களுக்கு இடற்குவ பிருக்துவீட்டு அல்லிருக்கு தம்பித் துக் கொள்ளப் பார்க்கிரும்

ஏனெனில் சீபாபப் பீரமான மில்லாதிருந்தபோத நட்டை சிய இள்ளவனும் இருடித்தி, நி பண் வந்தபோது பாவம் உரி சொண்டது (நோ.7 : 9) இனத் கூறித்தி அவர்தே மூல் உணர்க்க பவுலப்போக ''எக்கப் பதார்த்தமும் முள்ளது தான். ஆகும் இடிறத் லுண்டாகப் புசிக்கிறவனுகர்கா அண்டாகப் புக்கற்பதுகள் அத் திமைபாகும்; மாம்சம் புகி தந்தம், மதபானம்பண்ணும் தம், மற்றேதையாகிலும் செய் கிறதம் உன் செய்தான் இடந் கிறதம் உன் சசோதான் இடற வதற்காவத டல்களப்படுகிறதற் காவது ஏத்வாயிருந்தாவ அவைக னில் ஒன்றையும் செய்யாமலிருப் ளில் ஒன்றையும் செய்யாமவிருப் பதே என்மையாகும். (ரோ. 14:20, 21)

ரோ. 14:20, 21

ஆக்கே மனிதன் இருவின்
மத்திகில் கடமாடும் போத்தால்
ஒரு சிவல் மனிதலுக்கு தனியர்ம
வக்தது. இருவில் கடக்கும் மனி
தனே அக்க தனியை விரும்ப
வில்ல்: அதை ஏற்றுக்கால்வும் இல்ல். உலகத்தில் வர்க ஏக்க மனித்தோயும் பீரகாசிப்ப்க் கிற தனியே அக்க மெய்யால் தனி (போ. 1: 4, 5, 9) தீர்க்க தனி (போ. 1: 4, 5, 9) தீர்க்க தனி (போ. 1: 4, 5, 9) தீர்க்க தனி சோ. மனிதன்றை மனிதல் ஏற்கவில்ல். இதை ஓளியனது ஏற்கவில்ல். இதை ஓளியனது உலகத்தில் வந்தருக்கும், மனித் துடைய மினியைகள் பொல்வாக் தவைகளா பிருக்கிறபடியால் அவர் கன் தனியைப் பார்க்கிறும் இர கன் ஒனியைப் பார்க்கிலும் கள் தன்பைப் பார்காலும் கோ விருப்புவரே அந்த ஆக்கி தீர்ப்புக்கு காரணமா பிருக்கி (போ. 3:10) என போக அப்போலர்வன கூறுக்குர். வைத் தன் வாழ்வில் கெள்ளாத மணிதனுக்கு கோத் தீர்ப்பு இருக்கும் பது இத்தை அறிபக்கிடக்கிறது.

1968 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மீ 27 ஆம் நாள்

வுவேற்கத்தக்க முயற்சி

தமிழினம் தன்னுள் பிரித்து பெலவீனப்பட வழி கடத்தப்பட்டுள்ளது. இப் பெலவீனத்தால் அது தன் மானங்கரக்க வகையின்றித் தவிக்கேறது. தமிழரசுக் கட் செயின் கேழ் ஓரளவு ஒற்றுமை வரை வழி பிறந்ததென்மு லும் எதிர்ப்புச் சக்திகள் தடை போட்டு விட்டன.

அரசியற் பீரிவுகளோடு அரசியற் பீர்வுக்கோடு தரக்கி நீற்கின்றன. மத வேறுபாடுகளும் வழி கோ லப்பட்டு வருகின்றன. இச் சாபமான பலக்குறைவைப் போக்கத் தமிழ்ப் பெரியார் தனி நரசாரையும் காங்கிரசை யும் ஒன்றுபடுத்த ஆவோ சண் கடத்தினர். செயற் யும் ஒன்றுபடுத்த ஆலோ சண் கடத்தினர். செயற் குழுவை கியமித்துள்ளனர். தமிழரசு — காங்கிரஸ் ஒற் நுமை இன்றைய தமிழரின் மில்யில் பிக மிக அவிளி மில்யில் பிக மிக அவிளி மானது. அது கைகூட எடுக்கப்படும் மூயற்சி வர வேற்கத்தக்கதே

இவ்விரு அரசியற் கட் சிகளின் மாறுபாட்டால் இன்று தமிழினம் இழந்த வை கொஞ்சமல்லவேன் எவ ரும் உணர்வர். யார் குற்ற வாளி, பொறுப்பாளியேன்று காண இது சமையுமு மல்ல, தமிழினம் ஒன்றுபட் வேண்டியதே தேவை.

அவ்தேவையை கிறை வாக்குவதில் தமிழர் அரசி யற் கட்சிகள் அக்கறை கோள்வது அவசியம். அதற் குக் தடைகளில்லாமலும் இவ்வ நிட்டமான கொள் கை யுடன் இயங்கி வந்த கட்சி யாயிற்றே; விட்டுக் கோடுக்கலாமர் என்றே, இலட்சியங்களுக் கைவிடுங் கள் எனக்கேட்டோ ஒற் குறையை வரக் காத்திருப்பது றுமை வரக் கரத்திருப்பது அசாத்தியம்

இன்று தமிழருக்குள் அர இயல் சம்பந்தமான பல்வேறு எண்ணங்கள் வளர் ந்துள் எண்ணங்கள் வள் மது வ என். சம் அந்தல்துள்ள ஓற்றையாட்சி, ஒத்துவாழும் சமஷ்டி ஆட்சி, கனித்தமிழ் ஆட்சி என்ற பல்வகை எண் வளர்க் துள்ளன.

மோழிக் கொள்கை. பல் கணக் கழகம், மாவட்டசபை போன்றவைகளும் வேறு மானறவைகளும் வேறு பட்ட கருத்துகளுக் கொண் டவை, இவற்றையெல்லாம் கவனத்துக்குக் கொள்ளாக ஒற்றுவும் முயற்கி ஒற்றுமை

தர்தி.

தமிழ்ப் பெரியார்களும்
கட்டித் தல்வர்களும் ஒன்று
கடித் திட்டங்கள் விருப்பு
வேறப்பின்றி, தல்மைப்பீட நீண்வின்றி, பொதுவகோக் கோடு அலசி ஆராய வேண் டும். கன்மையான பொதுத் திட்டம் உருவாக வேண்டும். அத்திட்டக் கோள்கையுடன் ஐக்கயப்பட்ட தமிழர் கட்டு இன்று உருவாகும் முறை யில் இந்த ஒற்றுமை முயற்சி முன்னேற வேண்டும்.

முன்னேற வேண்டும்.
ஏதாவது ஒன்றை வீடும்
கள்: குறிப்பிட்ட ஒருவருக்
குப் பின் செல்லுங்கள் எனக்
கேட்டால் ஒற்றுமை வரலா மேனக் கருதிவீட முடியாது
குரு குறிப்பிட்ட கல்லிலக் கோடு முன்னேறவாய்ப்பாக ஒற்றுமை பிறக்க வேண்டும் அப்படியான ஒற்றுமை உண் பாக இத் தல்வர்கள் முயற் சிப்பார்கள் என்றும் அரசி யற் நில்வர்கள் இசைக்து கீற்பார்கள் என்றும் எதிர் பார்க்கிரும். பார்க்கிறேம்.

சுய கௌரவமோ, பெரு மையோ பேச இது சமைப மல்ல. ரோம் எரிகிறது. விண் வாசிக்கும் சேரமல் லவே இது.

கடந்த கால கிகழ்ச்சி கண் மறந்து எதிர்காலப் பலன்கண் எதிர் கோக்கி இனசந்து போக வேண் டிய நிர்ப்பந்தத்துக்குள் வந் டிய காப்பகத்த நக்குள் கொடு துள்ள காப் எதையும் காடு தேவைப்படு மளவில் முன் தேவைப்படு மளவில் முன் தேறை வேண்டியவர்களாகி யுள்ளோம். இந்த உணர்வு உறுவடைந்து விட்டது, வழி பிறக்குமென எதிர் பார்க்கி கேமும்.

வழி வகுக்க முற்பட்ட பெரியார்களேப் பாராட்டுகி நேம். அவர் முயற்சி ஆதர வும் வேற்றியும் பேற யாவ ரும் கருத்திற் கொள்வோம்.

நம்பிக்கைத் துரேகம்

இக்காட்டில் வாழுக் இதுமானமை மக்கன் என்றும் ஏமாற்றப்பட்டே வதுகின்றுர்கள், பெரும்பாண்டைக் கட்சிலினர் இதுபான்மையினருக்கு, குறப்பாக இக்றிய வய்சா வழியினருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எப்பொழுதும் காற்றில் பறக்கள்(நிற வக்களர், இக்கச் குழிசிக்கில் இதுபான்மையினர் கம்மை கடைந் தயல்குவதில் ஆச்சலியமுன்டோர்

போட்ட, என். எம்.
மொழப் பிரச்சின் வீவாதத் வீறைவேற்றீவிட்டனர். தமிறர இல் (1656) தோழர் என். எம். சாரின் போரிக்கைகள் இனிக் உறிய இவ்வார்த்தைகள் இலம் கவணிக்கவே தேவையில்லே. கையில் வாழும் தமிற் மக்க யு. என். பி. மின் இராசதக்கிரம் வின் அவல கீடுவையில் எழும் கடைக்கிதுக்க சக்கர்ப்ப வின் கேருக்கிறன. இகே பாணி காறும் கடைக்கிதுக்க சக்கர்ப்ப வில் சென்ற வாரம் இனுவில்ல் வாரிகள்தான் என்பத்னே அறிவித்து என். தே. வி. தாங்கொணு விட்டார்கள், நெருகான மல்வில் குனிக்கோம்;தால்கமுடியாகதுட்டு கோமைக்கப் பிறக்கிறிலும் பார்க்க குனிக்கோம்;தால்கமுடியாகதுட்டு கோமைக்கப் பிறக்கிறிலும் பார்க்க விழுக்குவுடன் வெளியேறிலேன்." முக்கமத்தவம் அனிபோம் என்று

அரசெயல்ல் கம்பிக்கை வரட்சி, மோசமாக இருக்கவில்லே. தீராத விரக்கி மீண்டும் தூல் தூக்கியுள்ளன. கடக்கவைகினபிட்டுத்

தமிழரசாரும் — யு. என். பி. பூம் பிரீந்து கொண்டமை அரவி பூம் பிரீந்து கொண்டமை அரவி பூல் உபாபம்; மிண்டும் கூடுவ சென்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆறும் என். தே. வி. பின் வாழ்க்கையை, உள்ளத்தால் பொய்யாது ஒழுதம் சேன்மையை கண்கழிந்த சிற்களை மக்கள் அதின கீம்பயித்தே.

தேசிய அரசிலிருர்து தமி முரசு வெளிபேறியது குறித்த பு. என். பி. உள்ளூர மகிழ்ச்சி யடையலாம், தேர்தல் நெருந்து படையலாம். தேர்தல் கொதித் தேத, தமிழரசாச் வெளிபேறின கையாக் தனிச்சிங்கள வரப்பு வாதம் பேசுவது எனிதாகவிருக் கும் தமிழரசாசின் மூண்டிளுல் ஆட்சியை வலுப்படுத்து வேளாண் அட்சியை வலுப்படுத்து வேளாண்

குளிக்கத்தபடன் வெளிபேறிறேற்" முக்கியத்துவம் அளிப்பேம் என்று என்றக நினூர். தமி ந்ப் பேசும் மக்களில் அரியல் நீரும் வின்ஆட்சிகூட இவ்வளவு

கடக்கவைகளே மிட்டுக் கமிமா

கடக்தவைகள்பட்டுத் தமிழர செர் கைகைப் பிசைக்றிக்கள் செர் கைகைப் பிசைக்றிக்கள் ஏமானிகளும் சிரைக்க கம் கட் டிலே அவர்கள் மனவுறுதிபுட இம், கிபாக சிக்தையுடனும் போசாயு வந்தனர், 'இந்து' பத் திரிகையும், 'இந்துபன் எக்ன பீரஸ்' பத்திரிகையும் எழுதிய தமேயின் திரைக்கள் கழைதி கைப் பிரலாட்டவர் உணர்க்கு கொண்டனர் என்பதின வெளிப் படுத்துகின்றன. பதவியை உத மீத் தன்னிப மிர் இசைக்கையுக் படுத்துவன்றன. பதவீடை உத நித் தன்னிய ஸ்ரீ இருச்செல்வம் 'கோழும்புக் தமிழன்' 'பதவீப் பித்தன்' என்று வரை பாடிய வர்களுக்கு தான் யாரோக்பதலோக் காட்டியுள்ளார். சேர்மைத்திறன் படைத்தவர்கள் திருவின் போ ராட்டத்தை மறக்கவே மாட்டார் கள்:

இறைவனின் நட்டம் Aurani

இந்த உலகில் இறைவ லூர்கு ஒரு இட்டம் இருந்தது: காலம் நிறையேறும்போது வினைவ் கும் கியமத்தின்படி விண்ணி தும் மண்ணிதுமுன் வரவும் கிறின்தவுத்துள் கூட்டப்பட் வேண்டியது அத்திட்டம். அதன் படியே கம்மைவெல்லாம் இர்பக கிறின்து மூலமாய்த் தமக்குச் சுவிகர புதிதாரும்படி முன் குறித்திருந்திருர் என்பது பழுல் ஆப்போன்தவுன் வடேசியருக்கு எழுதிய கருத்தாகும். (எபேசி யர் 1:2—10)

சுவிகார புத்திரரவதெப்படி ?

ஆட்டோன்தவன் காலத்திருந்த தோமு கட்டங்கச்சட்டப்படி ககப் பண் ஒருவனுக்குக் தன் பின்கோ பன் ஒருவனுக்கும் பீன்மேல் சகல அதிகா '' என். எஸ். ரங்களுமிருக்தன. பிகா

தன்பின்கோலை பகர் தன்பின்கோலை எப்படியும் கடத்த லாம், அடிமையாக வேண்செய்விக் கனம், விற்கவாம் வணைக்க்லாம், கோவ்வலாம் சட்டம்இடர்கள்குக், பின்கள் எவ்வனவு பெரியவளுள் தும், புகழும், அத்தலதும் மிக்க வளுனுதும் — அதாபதவியிலிருக் தாலும் — பிதாவந்குக் கீழ்ப்பட்ட வினே பின்கோக்கோன் சொக்க மாய் ஒன்றும் இருக்கதில்லை மாய் ஒன்றும் இருக்கவில் இதுக்காலும் பிதாவே அவ அவற் றுக்கும் அதிகாரி-

அக்காலத்தில் எவிகாரம் பண்ணும் வழக்கமும் இருக்கது. நேற்கறிய சட்டவசதியால் சவி காரம் பண்ணுவது பாரதுர மானது. அது சட்டப்படி உடக் தாக வேண்டு ம். சவிகாரம் பண்ணிக்கோள்ள விரும்பும் பிதா அப்பின்கோயை வில்லது வாக்க கோணும், தாரகில் திருக்கப்பட்ட செப்பு தானையக்கள் வில்வாகும், இருமுறை அப்படி, வாக்கி உரிய தைபு என்பகள் வுமையாகும், இருமுறை அப்படி வாக்கி உரிய தகப்பன் இருப்பி வாக்கியபின் மூன்ரும்முறை வாக்கிவண்டும், அதன்மே ஜீயாய சபையிலே கீதிபதிமுன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதன்பின் அப்பின்போர்கு அதன் வினக்கு வரக்பெவர் சட்டப்படி பிதா, முன்பிதாவுக் கும் பின்பூக்கும் இனி எவ்வித தொடர்புள் கிடையாது. பிர்திப பிதாவே — பின்பூன் அற்கார் அவர்ன் சோத்துகளுக்கு இப் பின்போயார்க், (சர்தனி அற் அப் போசாமல் இச்சுவிசார வேடைபெற்றது.) பின் வேக்குப் பழைய கடன், கட்டுப் பாடு ஒன்றும் இருக்காது. இருக்க சட்டம் இடர்தாரது.

இவ்விதமாய் கடவுள் சமக்குச் இவ்வத்தார் உடைத்தின் மக்களா பிருந்த ஈம்பைதை தமது குமார வின் இரத்தக்கிரமத்துக்கு வரங்கி, உலக, பாவப் பிடிபிலிருந்து

தமது பிள்ளோகளாக இறைவ விலக்கித் TODA TERMINATA

(1) கமக்கு மீட்பு உண்டா விருக்கிறது. யுக்கக் கைடுக் கோ, அடிமைக்கோ, மரண தண்டன் பெற்றுள்ளவதுக் கோ. அடிமைக்கோ, மரண தன்டன் பெற்றன்வதுக் கோ ஈழிபாடுத்த மீட்பது போவ, எங்ப்டுன் அடிமைக் தனத்திலி நூத் மீட்டதுபோல, பாவ அடிமைக்கனக்கிறிந்த உவகச் சிறைக்கடைத்திலிருந்த மீடக்போட்டோம். எம் இனி கலகத்தாரல்ல. இறைவனின் அரசுத்தைப்பட்ட வீண்ணவி ஆரக்க்குப்பட்ட வின்னவர் கூட்டத்தின் அங்கத்தவராகும் படி சுளிகாரம் பண்ணப்பட்ட வர்கள் தற்போகைய பீதா வீன் சக்தோவுக்கைத்தை வாக்க, அவருக்கு அமைக்கு

அவர் கட்டங்களை கிறை வேற்ற அறைக்கப்பட்ட புதப் பெற்ற அறைக்கப்பட்ட புதப் பெற்றை இபேசு விறைவ் புதப்பிக்கப் பட்டுக் செரண்டே வருபவர்கள், உலக கொண்டு வருபவர்கள். உவக பயங்களிலிருந்த விடிபட மூடி யோது தெவிப்பவர்களவ்வ. விடு பட முடியாது என்ற கிண்விஸ் பாயத்தில் சீஃத்இருப்பவர்க ளும் அவ்வ.

(2) மன்னிப்பு உண் டா பி ருக் கிறது. பாவ ஆக்தமா மரண மடையும் என்பத பழைப ஏற்பாட்டுத் தெனிவு. பாவக்தி இணர்வும் கடவுஞர்த் அஞ்சு ததும் மனிதரின் அனுபவம். துணாவும் கட்வினூர்த அஞ்ச தலும் மனிதர்ன் அனுபவம். இபேசக் இபின்த வோ அக்சிண் அம் மாற்றினர். கட்விண் அண்டும் வழியைக் திறந்தார். கட்வுளின் வேறுப்பையல்ல அவாத மட்டற்ற அன்பை வெளிப்படுத்தினர். இப்பசக் கிறீஸ் தவின் மூலமாய் மனிதர் தம் பாவ கிண்பிலும் தெய்வன்பைக் காண முடி இறது. ans.

கற்ற.
(3) நூன்மும் புத்தியும் பெருகு
நிறது. வரழ்க்கைப் பிரச்சின் கருப்கென்றும் தீர்வு காண, இறைவனுக்குரிய புத்தியும் மன்குடிக்குரிய புத்தியும் மெ மிடத்தில் பெருக வழியுண்டா கறது. மானார்தம் குறுக்கிறம் கஷ்டரிக் மைகளில் சாம் அமிழ ந்து போகாது கம்பிக்கையுடன் வெற்றிகொன்ன ஏறுவுண்டா நேது. இம்மையில் கமக்குரிய கடமைகள்யும், மறுமைக்கு சாம் தேழுக்கொள்ளவேண்டிய வைக்குயும் என் தோறும் வைகள்படிம் என் தோமும் உணர்த்தப்பட்டு வருநிலிரும், இறிஸ்த இன்றும் என்றும் இதைச்சேய்து வருபவராய் இதைச்சேய்து Outlori.

சகலமும் அவருக்குள் கூட்டப் படும் மான்கோக்க சுகிகார புக் இரசாக காம் ஓடிக்கொண்டிருக் இதேரம்

சிந்தனே வேண்டும்

சிங்களத் தேர்ச்சியற்ற தமிழ் அரசாங்க ஊழியர்

அரச சரும்மோழியில் தேர்ச்சி பெருத் தமிழ் அரசாங்க ஊழியர் வேண்டுக்கம் செய்யப்படவிருக் கேண்க்கம் சார்க்கு இரிக்கிக்கானாவர். அரசாவ் பேர் இக்கிக்கானாவர். அரசாவ் கம் இந்த முடிவைச் செய்துள்

அரசகருமிமாழி தெரியா தூர் கடமைபுரிய முடியாது; அரசாங்கத்டுள் அரசகருமிமாழிக் கொள்கையைச் சரிவர அமுல்

இனி உடப்பது என்ன என்ற கேள்ளி எழுதின்றது. "ப்பாரட் டக்கை விட்ட இடக்கிலிருக்க ஆரம்பிப்போல்" என்ற கூறி ஆரம்பிப்போம்." என்று கூறி யுள்ளார் இரு ஆயிர்களிக்கம். போராழ என்ன பயன்? என் நிறைவர் தென்னிலங்கைத் தமி மூர். தேரியக் கடிகளில் தமிழர். தேரியக் கடிகளில் தமிழர் தேரித்திகான்பித் தக்கது என் தெற்றவர் வேறு சிலர்.

" தமிழ்த்த கட உரிடை செரி, பதவிழ்ந்த ஆசனம் இந்த மூந்தடைபட்டான் என். எம். அவின மறந்த "தேர்வளதிகள்க" சேர்ந்தோன் மூட்டான்கள், உள்களுந்த இத வும் வேணும், இன்னமும் வேணும், "என்னேற்கும்" என்னேற்கள்

செய்ய முடியாத என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆறைல் தமிற்கொள்ளவேண்டும். ஆறைல் தமிற்கொள்ளவேண்டும் சட்டமும் தமிறில் கடையை புரியவேண்டிய இடங்களும் இருக்கின்றன; சில் கணத் தேர்ச்சிப்பறக் கோடுத்த காலக்கிக்டு போதாத; இறைஞ்சிறித் காலக் கோடுக்காமேன் நம் சில்நிக்க இடமுண்டு என்ன அத கடைபெறவில் இரித்தல் தேர்த்தவு தேர்த்தவு தெருக்கு தெருக்கில் தேர்தல் தெருக்கில் தேர்தல் தெருக்கில் தேர்தல் தெருக்கில் தேர்த்தவு தெருக்கில் தேர்த்தவு தெருக்கில் தெ

udalo i apadado Acidio lo

பல்கிக்கழகங்களில் சேர் வதற்குக் ககுதிபெற்றும் ஆபிரம் மாணவர் வரையில் இடம்பெற முடியா இதல்கின்றனர். பல்கங்க் கழகங்களில் இடமில்க்கியைக் க அப்படு இறது. க அப்படு இறது.

sulpiumalmiapai d mai கமிழ்ப்பல் கூடிக்கழகம் இறுவு வகை இன்னும் பின்போடுவ தேதே? பலக்கூடிக்க இதக்களில் புகுவகம்கு சில்களத்தல் தேர்ச்சு யும் கேண்றும் என்ற வீறியும் சேர்க்கப்பட இரப்பதாய் கேண்றில் கணர்காவற்றுறை உறப்பினரின் பலத்த கண்டனத்துக்கு இந்த வீத் தனாயது, தமிழரின் கல்வி வரத்தகளில் குறைக்கும் ஆனசு உச்ச நில் மடைக்குள்ளதா? சிக்தீக்கியண்டியத்தான்.

கீல்கள் சொல்வது சரிதா மரிபாகதபான, மகையான னப்பா! என்ற பெருமுக்கள் வகுப்புவாகமும், இனப்பகமும் வகையே வேறு என்ன செய்ய எல்கே போய் முடியும்கா? மூழ்நூர்ized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org

இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதையும் எடுப்பது நீதியா?

யூகருக்குள் உண்மையான செபம் தெய்வ ஈம்பிக்கை, முந்திப்போய் வீட்டதாகவும், அக்கால் பூதர் வெளி ஆசாரங்களில் பக்கை யுள்ளவர்களாக அக்காலத் தி பிக்கை புள்ளவர்களாக மாறி வீட்டதாகவும், சவீசேஷங்கவேப் படிக்கும்போழு இ தெரிய வரு இறது. உதாரணமாக மண்ப் பிர சங்கத்தில் இரட்சுகர், ''விதிக வின் சந்திகளில் சின்று சேபம் பண்ண விரும்புகிஞர்கள் (மத் தேபு 6:5) என்று கூறிஞர். உபவரம் செய்றுவர்கள், ''தம் கள் முகத்கள் வாடப் பண்ணு கிருர்கள்' என்றுர் (6:16): இன்னும் வேறு தருணங்

(II) தேய்ய தம்திக்கையும், செய மும் உள்ளவினையேற் அவனுக்குக் கோடுக்கப்படும், தெய்ய நம்திக்கை, உம்மைத் தொக்கரவு செய்யாது, செய்ய தம்திக்கை, உம்மைத் தொக்கரவு செய்யாது, செய்ய தம்திக்கை, உள்ளதும் எடுக்கப்படும்.

பரி. மத்தேயு 21: 13 இல் கம் இரட்சகர், "என்னுடைய என்ன கல்ல இறையியற் பயிற்கு கிற செய்யிருக்கிறது; கீங் என்ற சமூதியிருக்கிறது; கீங் கண்ண சம்ல இறையியற் பயிற்கு இந்தும், இப்பட மார்க்கம் வேறு. இந்தும், இப்பட சார்க்கும் இருக்கிறது; கீங் கண்ண சமுதியிருக்கிறது; கீங் கண்ண சின்மாக்கியிருக்கிறது; கீங் கண்ண சின்மாக்கியிருக வீஷபத்தில் மாத்திரமல்ல, உன் குறம்பத்தை கடத்த, உன் கஷ் டக்கள் தன்பங்களேமேற்கொள்ள இயசுவுடைய தண் உனக்கு மிக அவசியம். இப்படியாக, தேம்வ காபிச்சையும், செபமும் தெய்ய காப்க்கையும், செப்மும் உள்ளவினைவின் அவனுக்குக் கடக் கொடுக்கப்படும். இந்தத் தெய்ய கம்பிக்கை, செபம் இல் லாதவ கென்வின் அவனிடத்தி விருந்த உள்ளதும் எடுக்கப்படு வத ரிச்சயம். இத ஒரு பேரிய ஆயிக்குரிப விதி, இந்த விதி அமைதியாய் உலகமென்கும் எண் றும் தன் கிரியையை கடப்பித்துக் கொண்கோக்கே சொண்டிருப்பேற.

களில் இரட்சகர், ''தங்கள் காப்பு நாடாக்கின அகலமாக்கி, தங்கள் வண்டுரங்களின் தொங்கல் கினப் பெரிதாக்கி '' (மத். 23:5) ்போசன பாத்திரங்களின் வெளிப் ்போசன் பாத்தாங்களை கொள்ப புறக்கைச் சுக்கமாக்குகிருச்கள்; உட்புறமோ அசுக்கம் ' (23:25) "வெள்கோ யடிக்கப்பட்ட கல் வறைகள் '' (23:27) என்றுர்.

ஆனுல் மனுஷனுகைய முக் தனை மதுஷ்திடைய முக் பெமான தேவை உள்ளான பக்கி சாழுவேன் 16:7, " மனுஷன் முகத்தைப் பார்க்கிரூன், கர்த் தரோ இருகயத்தைப் பார்க்கிரூர்" கரம் வெளியில் காண விரும்பும் இவட்சனைங்கள் நமக்குள்ளே கம்முடைய யக்கிலும், மனகிலும் நமக்குள்ளே கம்முடைய இருக யக்கிலம். மனகிலும் இருக்க வேண்டும். அல்லாவீட்டால், மரக் போண்டும். அல்லானபடால், பாத் தக்கு வேர்கள் இல்லாத கிண் பாம் கம்மடையதா பிருக்கும். "தேப்வ எம்பிக்கையும் செபமும்" என்ற கான் மேடுல் கூறிபதின் கருத்து கடவுளின் அன்பிலும், வல்லமைபிலும் வேக்குள்ளே கள்ள கம்பிக்கையும். அலின் கருத்து கட்டின்ன அமைபதும், ஒல்லமைபீலும் மேக்குன்னே உன்ன மேபீக்கையும், அதின் பேறுக உண்டாகும் பீர்நிஷ்டை யும், ஓப்படைத்தலும், மனுஷிண உண்மையான செப சீவீயத்துக்கு உணமையான நடத்துக்ன்றன. இம்முக்றும் ஒன் ஸுகி. திறிஸ்தவ சீவீயத்தில் விளங்குகின் றது.

இரட்சகர், ் என்னேயல்லா றுட்களர் ஒன்றும் செய்பக் கூடாது" (பரி, யோவான் 15:5) என்றுர். ஆணுல் இன்ற பலர் கடவுளுக்கு "ஆண்டவரே, எங் கள் உம்மைத் தொக்தாவு செய்ய மரட்டோம். இது, மற்றது. கள் உட்கும். இது, மற்றது. மாட்டோம். இது, மற்றது. குத்தது, மற்ற அடுக்கது. நாஸ் கள் உட்புகைய உதவி பெறு கள் உட்புகைய" என்று மன செய்பக்கட்டியணம் என்று சொல்பவரா மிருக்கிஞிகள். ஒர் உதாரணம் பீரசங்கம் செய்தல், இந்தக்காலம் உல்ல பூத்தகங்கள் இருக்கிற்றன, கல்ல பேத்த வீபாக் கியானங்கள் இருக்கின்றன. அல்

அரசாங்க கடமைகளே வடக் குச் பிழக்கு மாகாணங்களில் கிறைவேற்றச் செல்லோர், அவர் கண் எழுதவிக்கைகளார். ஆவர் கள் எழுதவிக்கைரர்களாகலாம், பொலிஸாகலாம், கேறெம் வேண் யாட்களாகவும் இருக்கலாம்; தமிழ் தெரியாது கடமை புரிவதெட்படி? அவர்களுக்குக் தமிழில் தேர்ச்சி

இல்ஸ்டையனில் தமிழ்மொழி உபபாகம் வீண் கண் தலைடைப்பா? சில்நிக்க வேண்டும்.

சிக்கிக்க பேண்டும்.
இக்காட்டில் சகல இனங்க கும் தன்றும் வாழ இலந்தள்ள வழி தமிழர் எத்த அளவுக்குச் சிக்காம் படிக்க — சிங்காம் இருக்கினர் அடுல் சிறித்கவ்பு குரிக்கினர் அடுல் சிறித்தாவர் வத சிக்களவர் தமிழ்ப் படிக்கி கட்டுயப்படுத்தப்படல் வேண்டும், யாவரும் இக்காட்டு மொழுகளில் தோச்சிபெற்றவிட்டால் பேதத் கக்கும், யாகத்தக்கும் இடமேற் தக்கும், வாகத்தக்கும் இடமேற் படாதல்லவர்! என் சிர்நிக்க முடியவிலில்,

வருப்புயாதக் கூச்சவேக் கிளப்பி வாக்கானரை வசப்படுக்கி இவக வாக்கானரை வசப்படுத்தி இலகு வான வேற்றிபேற வழி பிறவர தென்ற இர எண்ணமல் நி வேளுயிருக்க மூடியுமார் சிக்திண வேண்டும்.

(III) கடவுள் மனுஷனுக்கு அரு ளிய சொடைகள்க் கர்யாய்ப் பிர போசுக்கிறவுள் என்றே அனனுக்கு இன்னும் கூடக் கோடுக்கப்படும், அக்கோடைகள் அபாவின் பண்ணு நேவனிடத்தினிருந்து உள்ளதும் எடுக்கப்படும்,

கடவுளுடைய கொடைகளே இரண்டுகிதமாய் அபாவ**்க பண்** ணைக் கூடும்.

(அ) பயன்படுத்தாமல் சும்முர வைத்திருக்கல். காவக்றுகளின் உவமையில், ஒரு தாலக்கை பெற் றவன் இகற்கு ஒரு சல்ல திருஷ் டாக்கம் பரி(மத்தேயு 25: 25.) அவன் தன்னுறைப மேத்தில் புதைத்த தாலக்கை ரிலத்தில் புகைத்த கையத்தான். ஒன்றும் பிரியாசனப்படச் செய்ய வில்ஸ் அவனிடமிருந்த அந்தத் தாலந்து எடுக்கப்பட்டது. அத்து

(ஆ) சொடுக்கப்பட்ட சோக்கத் தைவீட்டு, பேறு சோக்கங்களுக் காகத் தாலக்கைப் பிரபோசித்தல், கடவுள் சேப்யும் ஒவ்வொன்றும், மனுஷருக்குக் செலடுக்கும் ஒவ் வோன்றும் ஒரு சோக்கத்துடன் செய்யப்படுமேற்றது.

4.57 கடவுளான் ஆதா கட்வுள்ள தெக்க தேற்க்கப்பட்ட ஒரு ஜாதி. கட்ஷ வின் இச்செய்லகள்கு ஒரு சோக் கம் இருந்தது. அந்த சோக்கம் மற்றச்சாதிகள்யும் அடக்கேய மற்றச்சாதிகண்பும் அடக்**பிய** ஒரு பீசுக்கம் ஆறுல் யூகர்பெற் நாக் கொண்ட சலாக்கியத்தை அபாவண் பண்ணிஞர்கள். ஐச றுக் கொண்ட சலாக்கிபத்தை அபாவக் பண்ணிஞர்கள். ஐக அபாவக் பண்ணிஞர்கள். ஐக வரிபவான் வாசருவின் உவமை, கல்ல சமாரிபனின் உவமை மதன் அக்காலத்தின் சனசமுக கிடி றன். தெருக்களில் ஒருவரும் தெரும்பேடிம் பாராக எழைகள் செரும்பியும் பாராக எழைகள் படுபாதும், வீபாதிகளாலும் வருக் தனர். காயப்பட்டு அறை உயி ராம் ஓர் உதவியுமிலாதுகள் களேக்கட்ட, பலர் திரும்பியும் பாராத சென்றனர். ஆதரின் அறிவு, சிரிதருத்தம் முகவியவை மேலாயிருந்தும், இவை பிழை யாய்ப் பாராகிகள்பட்டன் கடவுள் கொழுத்த கல்ல சவுகள்க் தெப்பி எடுத்தார்.

எழுத்தார். அதே விறிப்பு அவசியம், கம் முடைய இரட்சகர் 'விழித்திரும் கன் ' என்று பல தருணங்களில் சோல்ஞர், '' ஐரக்திருகைபுள்ள சேரல்ஞர், '' ஐரக்திருகைபுள்ள கள் என்றி. '' ஐாக்கிரதையுள்ள சோன்னுர். '' ஐாக்கிரதையுள்ள வர்களுடைய ஆக்குமாவோ புஷ்டி யாகும்'' என்று வேதம் மக்கதை, நீற் மோழிகள் புஷ்டி யாகும்" என்று வேதம் கூறுவேற்றது. நீறி மொழிகள் 18: 4. காம் கடவுளுக்குக் கணக்கு ஓப்புவீக்க வேண்டியவர்கள். ஆகையால் விழிப்பாயிருப்போ மாக, கடவுள் கமக்குத் த**்த** கன்மைகள், அவர் வைத்திரு**க்** கும் கோக்கத்திற்காகப் **பிரமே** கும் கோக்கத்திற்காகப் பிர**ியா** கெக்காவீட்டால், அவை எம்மிட மிருந்த ஈடுக்கப்படும், அதை**வீட** தண்டக்கையும் இருக்கிறது. ஆகை வால் விழிப்பாயிருப்போமாக

உளத்தில் பதிக்க

விரம் என்பது அச்சமின்றி அபா யத்தில் இறக்கு நக்க மு; நியாயமான வழ்தல் தனாத மணவுறு**த் கோன்** வர்நபாகும்,

அர்சத்தை வெல்வித மனித வின் முதற்கடமை, அர்சத்தை நீத் கும்வன எதையும் சேய்ய முடியாது] (இருடிச்சிரி ஆம் பக்கும்

Morning Star

OUR DIOGESAN ANNIVERSARY

PUBLIC LECTURE ON HEART TRANSPLANT

Y. M. C. A. / Y. W. C. A. WORLD WEEK OF PRAYER

THE REV. DR. S. K. BUNKER



When the Rev. John Bicknell died suiddenly in December, 1935, as I wrote in the
History of Jaffna College from
1922 to 1947 in the Jubile
Number of the College Miscellany, "It was indeed a lonesome space in our sky that
his death left, and we began
to ask, with a sense of hopelessness, 'Who can ever take
the place of this mighty man?'
And we had forgotten for the
moment that God takes away
His workers but carries on His
work, and that He fulfills Himself in many ways." One of
these ways was to provide
another leader to suit the
situation. Such a man was
the Rev. Dr. S. K. BuskerYoung though he was when
he took charge as Principal—
only 33 years of age—he
proved himself in the changing conditions and the various
pressing demands of the times
to be the man for the cocasion. He faced equally well
the various problems like the
growing numbers in the College, the reorganisation of
the relation between the Church
asystems of the Island, the
making of the Board of Directors of the College more representative, the shifting of
emphasis in the conception of
the relation between the Church
and the institution, and the
devolution of fuller power into
the hands of the nationals
through the integration of the
Mission and the Curch Council.

This he was able to do

The contributed to the Mission and the Church Council. In
the many of the Committee of Review, which was
working at a constitution for
a new organisation, his understanding help and wise guidance
workers but carries on His
add: "The formula test of
our success at Jaffna College
was no "Truth. The this article
he contributed to the Mission and the Church Council.

This he was able to do

The stant help to the contributed to the Mission and the Church Council. In
the church is the contributed to the mands of th

This he was able to do because he was essentially and truly a Christian Democrat, with a liberal outlook, a genuine sympathy for our national aspirations, and a willingness to identify himself with our people as fully as he could, On the very first occasion he met in Colombo the Alumni of the College at Tea on the same aftermoon he set foot on our shores, he told them that his idea of running the institution was not through a dictatorship, but on principles of democracy and cooperation. These principles he adhered to throughout the 29 years he served as the head of the College, These were the secret of the success of his stewardship. They helped materially the development and progress of the institution as a whole and of each Department individually. Never craving for personal prestige or power, he rallied round him his associates in the administration, his staff, the Alumni, the parents and friends, and the Directors of the College for the task of fostering its cause. As a result, both the High School and the Undergraduate Department did register commendable progress during his regime.

Essentially a thinker, another guiding principle which characterized Mr. Banker's life was his insistence on the search

Christian Faith.

He was a tower of strength to the Church in the country. In our own Diocese Mr. Bunker found bimself in the midst of historic and important changes being effected to bring about the integration of the Mission and the Church Connoil. In the meetings of the Committee of Review, which was working at a constitution for a new organisation, his understanding help and wise guidance were appreciated deeply. The speech he made at the first meeting of the new Diocesan Council, when the Mission transferred its work to it, was an evidence of his naalloyed faith in the wisdom of the integration and in the ability of us nationals to carry on this great work. He also identified himself with the rest of the Roman Catholic Church in the Roman Catholic Church in the movement for Church Union.

of utter devotion and unstated members of one family, as Digitized by Novilaham moundation their common nonlaham growing awar at their the ling, will save

noolaham.org waawanaham.org

Devotional

VISION WITHOUT WHICH PEOPLE PERISH

Taken from a Sermon

What is this Vision without which people perish? The
Bible anys, "Where there is
no vision, the people perish."
the Book of Proverbs 29: 18,
The Prophet Isniah wrote about
"the vision" the Prophet Alicah spoke, "Ye
be valley of vision". The
Prophet Alicah spoke, "Ye
shall not have a vision," as
a punishment from Gul
for bad leadership, sees his
Book, 3:5-6. When Stephen
was stoned and killed, he saw
a groat vision, and when Poter
was in a crisis, God opened
his eyes to a new vision,
see the Book of the Acts of
the Aposles 7: 56; 11: 5.
Paul says that a vision appeared to him, when he went
on a missionary joarney, and
called him to go to Macedonia,
see the same Book 16: 9. He
had a vision again in Corinth,
see same Book 18: 9.

without physical eye-sight this life will be dark and gloomy, difficult in many ways, and fife will be daptived of many opportunities for development as well as for frait fulness. More so, man needs Spiritual Vision, Living in darkeness is a danger, and spiritual blindness is a far greater danger. St. Paul referred to it in this Epistles, see II Corinthians 3: 14: 4: 4: Ephesians 4: 18: I Thessalonians 5: 4. In the Old Testament it is said that Elisha and his servant were in a city in Jordan, when the enemy surrounded them with horses and chariots, but the Prophet had a vision, and he Prophet had a vision, and he said, "They that be with us are more than they that be with them," see II Kinge 6th Chapter.

The wonderful vision of Jesus is seen in the four Gospels, For instance, look at His words, "The narvest is plenteous," in St. Matthew 9: 87. In that Chapter, you read about the bitter opposition He had from the Pharisees, see verse II; about the indifference of the two blindingence of the two blindingence of the two blindingence of the swarfed them to let others know about it,—evidently He wanted them to go home, and be in-doors for some time,—but they took no notice of His request, see verses 30 and 31. Jesus was accused in Verse 34 by His enemies that He cast devils with the help of the Prince of the devils. But surrounded by all these, Jesus spoke of the harvest that was plenteous, and it was His vision.

"One World, One Family"

"One World, One Family"

Jesus was deeply influenced in all His teachings, by the vision He had of "One World, One Family." That two great ideas He sowed in the minds of all His hearers were that God is Father, and God is King, Since God is Father of all, the people in this world are all brothers and sisters and they should love, care for, and do all they can, towards the well-being of other people; and since God is King, all people should submit to His will and plan, and become citizens of His Kingdom, which meant dual citizenship, of this world, and of the spiritual world. The present hostilities among the nations and races in several parts of the world are very disturbing. Look at the hostilities in the Middle East, between Egypt and the Arab States on one side, and Israel on the other; and then look at Vietnam, Hongkows, South Africabetween the Africans and the white immigrants now in power, in the U. S. A, between Negroes and the whites, nearer home between India and Pakistan, and here in Ceylon look at our own communal prejudices and animosities. All these are clear indications of the result of the failure of the world, to accept and implement the great vision of our Lord Jesus Christ, of "One World, One Family," Till the Nations accept this great Vision, they will continue to suffer and try to destroy one another, hoping wrongly that by pushing others down, they could push themselves up. Only a united world, where all people are members of one family, will continue to suffer and try to destroy one family, will continue to suffer and try to destroy one family, will continue to suffer and try to destroy one family, will continue to suffer and try to destroy one another, hoping wrongly that by pushing others down, they could push themselves up. Only a united world, where all people are members of one family.

OBSTAGLES AND OPPORTUNITIES IN CHURCH AND HOME LIFE

In Relation to our Christian Discipleship Today

Intended as a Basis for discussion with Questions for consideration

The Revd. Celestine Fernando

of God

of God

It is in the light of the Gospel of the Locarnstion and Redsemption, of what Christ's coming to the earth means, for the national situation in Ceylon that we must look at the Image and Vecation both of the Chusch and the Home in Ceylon. For both are called to be intensely personal communities which are related to one another and which together are of deep significance for all its members and those smoog whom they dwell. Neither the Church nor the home can ignore the haunting Biblical questions:

us from wars and suffering, and give as happiness and prosperity. This is the Vision, the Bible presents to the world, "the Vision without which people persh."

FLOWERS

Lane & Company

NEWARA ELIVA.

1968 Subscriptions of Rs. 15 due now Manager

Printed and published for the American Ceylon Mission by Mr. Abraham. Sarayanamuthu Thombiratnam, residing at Manhay, at the American Ceylon Mission Press, Uduvil Road, Manipay, on Friday, 27th September 1968